

சிறப்புக் குறிப்பு 04 நாணயக் கொள்கைப் பொறுப்புக்கூறல் மற்றும் பணவீக்க இலக்குகள்

அறிமுகம்

மத்திய வங்கியொன்றின் நாணயக் கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் அதன் ஆர்வலர்களுக்கான அவற்றின் தாக்கங்களை விளக்கி நியாயப்படுத்த நாணயக் கொள்கைப் பொறுப்புக்கூறல் தேவைப்படுத்துகின்றது. மத்திய வங்கி வெளிப்படையானதாகவும் நம்பகமானதாகவும் இருக்கின்ற அதேவேளை, சுதந்திரமாக தொடர்ந்து செயற்படுவதற்கு இந்நியாயப்படுத்தல் முக்கியமானதாக விளங்குகின்றது. மத்திய வங்கியின் பொறுப்புக்கூறல் பொதுமக்கள், வியாபாரங்கள் மற்றும் முதலீட்டாளர் என்போர் மத்தியில் நம்பிக்கையினை வலுப்படுத்தி, அதன் தீர்மானங்கள் அரசியல் அல்லது வெளிவாரி செல்வாக்கு அன்றி பொருளாதாரரீதியான காரணப்படுத்தல் மூலமாக வழிநடத்தப்படுகின்றதென்பதை உறுதிப்படுத்துகின்றது. பணவீக்க எதிர்பார்க்கக்கூறல் நிலைநிறுத்தப்பட்டு பணவீக்கத்தை உறுதியாகப் பேணுவதற்கு இந்நம்பிக்கை உதவுகின்றது. இதன் பயனாக, பொருளாதார கொள்கை உருவாக்கத்தில் நம்பிக்கையினை வலுப்படுத்துகின்றது. மாறாக, பலவீனமான பொறுப்புக்கூறல் கட்டமைப்பானது நம்பிக்கையினை வலுவிழக்கச் செய்து பணவீக்கம் சார்ந்த இடர்நேர்விற்கும் பொருளாதார உறுதியின்மைக்கும் வழிவகுக்கின்றது.

செயற்றிறன்வாய்ந்த பொறுப்புக்கூறல் வழிமுறையானது தெளிவான மேற்பார்வை, வெளிப்படைத்தன்மை மற்றும் செயலாற்ற மதிப்பீடுகள் என்பவற்றை ஈடுபடுத்துகின்றது. வெளிவாரிக் காரணிகளில் செல்வாக்குச் செலுத்துகின்ற பெறுபேறுகளுடன் இணைந்து பொருளாதார தோற்றப்பாடு மற்றும் நாணயக் கொள்கைத் தீர்மானங்களுக்கான நியாயப்படுத்தல்கள் பற்றி அறிக்கைகளை வெளியிடுவதற்கு மத்திய வங்கிகள் அதிகரித்தளவில் தேவைப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய வங்கிகளின் மிகுந்த பொறுப்புக்கூறலானது அவற்றின் ஆளுகை ஏற்பாடுகள், கொள்கைகள், தொழிற்பாடுகள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுக்கிடையிலான தொடர்பு என்பவற்றில் மேம்பாடுகளை விளைவிக்கின்றது. இந்நோக்கில், பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மைமிக்க மத்திய வங்கிகள் பொதுவாக, தாழ்வான மற்றும் உறுதிநிலையான பணவீக்க வீதங்களையும் சிறந்த பொருளாதார செயலாற்றத்தினையும் கொண்டவையென ஆராய்ச்சி எடுத்துக்காட்டுகின்றன (Mishkin, 1997). எனினும், மிகக் கடுமையான கண்காணிப்பு தீர்மானமெடுத்தலை சில சந்தர்ப்பங்களில் மெதுவடையச் செய்து அல்லது அதிக எச்சரிக்கையை ஏற்படுத்தி பொருளாதார நெருக்கடிக் காலப்பகுதியில் தீர்க்கமான ஆனால் அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதிலிருந்து மத்திய வங்கியைத் தடுக்கலாம் (Goodhart, 2010).

மத்திய வங்கியின் சுதந்திரம் மற்றும் மிகுந்த பொறுப்புக்கூறல் உள்ளார்ந்த முறையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன (Adrian and Khan, 2019). வெளிப்படைத்தன்மையும் பொறுப்புக்கூறலும் மத்திய வங்கியின் சுதந்திரத்திற்கான முன்தேவைப்பாடுகளாகக் காணப்பட்டு சிறந்த நாணயக் கொள்கைக்கான அடிப்படையினை வழங்குகின்றன. அறிக்கைகளை வெளியிடுதல் அல்லது சட்டவாக்க நிறுவனங்களுக்கு முன் சாட்சியமளித்தல் போன்ற தீர்மானங்கள் பற்றிய தகவல்களை அரசாங்கம், பொதுமக்கள் மற்றும் வேறு கொள்கைவகுப்பாளர்கள் என்போருக்கு கிரமமாக வழங்குவதற்கு வெளிப்படைத்தன்மை மத்திய வங்கிகளைத் தேவைப்படுத்துகின்றது.

பணவீக்க இலக்கை மீறுகின்ற காலப்பகுதியில் மத்திய வங்கியின் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவம்

பணவீக்க இலக்கிடல் என்பது ஒரு மத்திய வங்கிக்கு வழங்கப்படுகின்ற, குறிப்பிட்ட காலத்திற்குள் அடையப்படவேண்டிய பணவீக்க இலக்கைக் கொண்ட நாணயக் கொள்கைக் கட்டமைப்பாகும். நாணயக் கொள்கையை நடாத்துவதன் மூலம், முக்கியமாக அதன் கொள்கை வட்டி வீதங்களை சீராக்குவதன் மூலம், மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை ஓர் இலக்கு மட்டத்திற்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றன, மேலும் இது நிச்சயமற்றதன்மையைக் குறைத்து வர்த்தகச் சுழற்சித் தளம்பல்களை மெதுவடையச் செய்கின்றது. எனினும், இணங்கிய இலக்கிடப்பட்ட மட்டத்தினுள் பணவீக்கத்தினைப் பேணுவதற்கு மத்திய வங்கிகளுக்கு எப்போதும் இயலுமானதாக இருப்பதில்லை. நிர்வகிக்கப்பட்ட விலைச் சீராக்கங்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய மூலங்களிலிருந்து தோன்றுகின்ற நிரம்பல் பக்க இடையூறுகள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்கள் இதற்கு காரணமாக அமையக்கூடும். பொதுமக்கள் நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கும் பணவீக்கத்தை அதன் இலக்கிடப்பட்ட மட்டத்திற்கு மீண்டும் கொண்டுவருவதற்கும் வலுவான பொறுப்புக்கூறலானது குறிப்பாக அதன் இலக்கிலிருந்து பணவீக்கம் விலகும் போது அத்தியாவசியமானதாக அமையும். மத்திய வங்கியானது விலகலுக்கான காரணங்களை விளக்கி, சீராக்க நடவடிக்கைகளை எடுத்து, அவற்றின் கொள்கைத் தீர்மானங்களில் வெளிப்படைத்தன்மையினைப் பேணவேண்டும். இந்நடவடிக்கைகளை வழிநடாத்துவதற்கு சட்ட ரீதியான கட்டமைப்புகள் பெரும்பாலும் இடம்பெற்று மத்திய வங்கிகள் பதிலளிப்பனவாகவும் செயற்றிறன்வாய்ந்தனவாகவும் இருப்பதை உறுதிசெய்கின்றன (Adrian and Khan, 2019).

3

மத்திய வங்கிகள் மற்றும் அரசாங்கங்கள் உறுதிநிலையை மீட்பதற்கான செயற்றிறன்மிக்க கொள்கைகளை வடிவமைக்க பணவீக்க மீறல்களின் காரணங்களை விளங்கிக்கொள்வது உதவுகின்றது. வரலாற்றுரீதியான அனுபவங்களைக் கருத்திற்கொள்கையில், பணவீக்கம் அதன் இலக்கிலிருந்து விலகிச்செல்வதற்கு வெளிநாட்டு அதிர்வுகளான எரிபொருள் விலை உயர்வுகள், நிரம்பல் பக்க இடையூறுகள் மற்றும் உலகளாவிய நிச்சயமின்மைகள் என்பன பொதுவான காரணிகளாகக் காணப்படுகின்றன. ஆயினும், உள்நாட்டுக் காரணிகளின் விளைவாகவும் இது நிகழக்கூடும். உதாரணமாக, கனடா வங்கி 2008இல் பணவீக்க உயர்விற்கு முக்கிய காரணமாக பண்ட விலை அதிகரிப்புக்களை குறிப்பிட்டதுடன் பணவீக்க கட்டுப்பாட்டில் உலகளாவிய நிதியியல் நெருக்கடியின் விளைவுகளைக் குறித்துக்காட்டியது (Bank of Canada, 2008). அதேபோன்று, நியூசிலாந்து ரிசர்வ் வங்கி, நுகர்வு வரிகளின் அதிகரிப்பு உள்நாட்டில் நிரம்பல் பக்க காரணிகள் 2011 இல் பணவீக்கத்தை எவ்வாறு அதிகரித்தன என்பதை விளக்கியதுடன், பூமியதிர்ச்சிக்கு பின்னர் பணவீக்கம் எவ்வாறு பாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது என்பதை மேலும் விளக்கியது (Reserve Bank of New Zealand, 2011). செக் தேசிய வங்கி போன்ற சில மத்திய வங்கிகள், பாரிய பொருளாதார அதிர்வுகளை எதிர்கொள்கின்றபோது அவற்றின் ஆணைகளில் தற்காலிக விலகல்களைக் கூட அனுமதிக்கின்றன (Rusnok, 2018). மேலதிகமாக, வளர்ந்து வரும் பொருளாதாரங்களில், வளர்ந்து பொருளாதாரங்களுடன் ஒப்பிடுகையில் நிரம்பல் அதிர்வுகள் பாரியளவில் அடிக்கடி நடைபெறக்கூடியதாக காணப்படுகின்றது. ஆதலால், நிரம்பலுடன் தொடர்புடைய காரணிகள் வளர்ந்துவரும் பொருளாதாரங்களின் இலக்குகளிலிருந்தான பணவீக்க விலகல்களுக்கு பொதுவான காரணங்களாக அமைந்தன.

இலக்கை நோக்கி பணவீக்கம் திரும்பலடைகின்ற வேகம், பொருளாதார சூழ்நிலை மற்றும் எடுக்கப்படும் கொள்கை வழிமுறைகளின் செயற்றிறன் என்பன மீது சார்ந்திருக்கின்றது. எடுத்துக்காட்டாக, பொதுவாக வட்டி வீதங்களில் ஏற்படும் மாற்றங்கள் பணவீக்கத்திற்குச் செல்வாக்குச் செலுத்துவதற்கு 18-24 மாதங்கள் எடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஒரு நாட்டின் பொருளாதார, நிதியியல் சந்தைச் சூழ்நிலைகளைப் பொறுத்து இது நீண்டதாக அல்லது குறுகியதாக அமையக்கூடும். திரவத்தன்மை முகாமைத்துவம் மற்றும் முன்னோக்கிய வழிகாட்டல் போன்ற மேலதிகக் கருவிகளைப் பயன்படுத்துவதற்கு, விசேடமாக நிரம்பல் பக்கக் காரணிகள் மூலம் பணவீக்கம் தூண்டப்படும் போது, மத்திய வங்கிகள் தயாராகவிருக்க வேண்டும். அரசாங்கப் பக்கத்திலிருந்து வரும் சில கொள்கைகளும் பணவீக்கத்தை முகாமை செய்வதற்கு, விசேடமாக நிரம்பல் பக்க காரணிகள் மீது, உதவிசெய்கின்றன. வரிகள் மற்றும் நிருவகிக்கப்படும் விலைகள் போன்ற குறுகிய கால கொள்கைகளும் வானிலை தொடர்புபட்ட பிரச்சினைகளைத்

தீர்ப்பதற்காக நீண்டகாலக் கொள்கைகளும், உணவு மற்றும் வலுப் பணவீக்கத்தின் தற்காலிக தளம்பல்களைத் தீர்ப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறாயினும், நிரம்பல் பக்கப் பிரச்சினைகள் பொதுவாக மாற்றமடைபவை என்பதையும் காலப்போக்கில் இயற்கையாக சரியாகக்கூடியவை என்பதும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். மறுபுறத்தில், பணவீக்க விலகல்கள் தொடர்ந்து இருந்தால், அத்தகைய விலகல்களுக்கான காரணிகளைப் பொருட்படுத்தாமல், மத்திய வங்கிகள் பணவீக்க எதிர்பார்க்கைகளை மீண்டும் நிலைநிறுத்த கட்டமைப்பட்டுள்ளதுடன் பணவீக்கத்தை இலக்கு மட்டங்களுக்கு விரைவில் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கமைய, இச்செய்திகளை பல்வேறு பொருளாதார ஆர்வலர்களுக்கும் எடுத்துச் செல்வதில் மத்திய வங்கி தொடர்புபட்டவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

2023ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழான நாணயக் கொள்கை பொறுப்புக்கூறல் ஏற்பாடுகள்

2023ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் மத்திய வங்கிக்கு வலுவான நாணயக் கொள்கைப் பொறுப்புக்கூறலையும் தொழிற்பாட்டு சுதந்திரத்தினையும் வழங்குகின்றது. மத்திய வங்கிச் சட்டத்தின் 26ஆம் பிரிவு, மத்திய வங்கியினால் அடையப்பட வேண்டிய பணவீக்க இலக்கை எடுத்துரைக்கின்ற நாணயக் கொள்கைக் கட்டமைப்புசார் உடன்படிக்கையொன்றை நிதி அமைச்சரும் மத்திய வங்கியும் கைச்சாத்திடுதல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. நாணயக் கொள்கைக் கட்டமைப்பு உடன்படிக்கையின் பிரகாரம் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த காலாண்டு சராசரிப் பணவீக்கத்தை இரண்டு தொடர்ச்சியான காலாண்டுகளுக்கு 5 சதவீதம் கொண்ட பணவீக்க இலக்கினை அண்மித்த எல்லையினுள் (± 2 சதவீதப் புள்ளிகள்) பேணுவதற்கு மத்திய வங்கி தவறுமாயின் கௌரவ நிதி அமைச்சர் ஊடாக பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். இவ்வறிக்கை பொதுமக்களுக்குக் கிடைப்பனவாக இருப்பதுடன் விலகலுக்கான காரணங்கள், மத்திய வங்கியினால் எடுக்கப்பட வேண்டிய சீராக்க நடவடிக்கைகள் மற்றும் பணவீக்கத்தை இலக்கு வீச்சுக்கு மீண்டும் கொண்டு வருதவதற்காக மதிப்பிடப்பட்ட காலச்சட்டம் என்பவற்றையும் உள்ளடக்க வேண்டும். மேலும், மத்திய வங்கிச் சட்டத்தின் 27ஆம் பிரிவிற்கமைய, மத்திய வங்கியானது பணவீக்கத்தின் அண்மைக்கால போக்குகள், பணவீக்கத்திற்கான மூலங்கள் மற்றும் பணவீக்கத்திற்கான நடுத்தரகால எறிவுகள் அத்துடன் அத்தகைய எறிவுகளுக்கான முக்கிய இடர்நோவுகள் என்பவற்றை விளக்கி ஆறு மாதத்திற்கு ஒரு தடவை அறிக்கையொன்றை வெளியிட தேவைப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, மத்திய வங்கிச் சட்டத்தின் 80ஆம் பிரிவின் கீழ் மத்திய வங்கி ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் குறைந்தது ஒரு தடவை அதன் நாணயக் கொள்கை நடைமுறைப்படுத்தல்

மற்றும் அதன் குறிக்கோள்களை அடைதல் பற்றி பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். நாணயக் கொள்கை அறிக்கையானது மேற்குறிப்பிட்ட 27 மற்றும் 80ஆம் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட தேவைப்படுத்தல்களை நிறைவுசெய்யும் விதத்தில் வெளியிடப்படுகின்றது. இதற்கமைய, விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதற்குத் தேவையான தொழிற்பாட்டுச் சுதந்திரம் மத்திய வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளமையினால், இலங்கையின் பொருளாதாரக் கொள்கை உருவாக்கத்தில் மத்திய வங்கிச் சட்டம் ஒரு வரலாற்று மைல்கல்லைக் குறிக்கும் அதேவேளையில், அதன் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூறுவதுடன் விலை உறுதிப்பாட்டு குறிக்கோளினை அடையச்செய்கின்றது.

அண்மைய பணவீக்க இலக்கு மீறல் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகளுடனான இலங்கையின் அனுபவம்

இலங்கையின் பணவீக்கம் 2024இன் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது காலாண்டுகளில் இலக்கிற்கு கீழாக இரண்டு சதவீதப் புள்ளிகளுக்கு மேலாக வீழ்ச்சியடைந்தது. குறைவடைந்த மின்சார மற்றும் எரிபொருள் விலைகள் மற்றும் குறைந்த உணவுப் பணவீக்கம் போன்ற நிரம்பல் பக்க காரணிகள் இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. மேலும் இலங்கை ரூபாவின் பெறுமதியுயர்வும் குறைந்த பணவீக்கத்திற்குப் பங்களித்தது. இது மத்திய வங்கிச் சட்டத்தினால் வேண்டப்பட்டவாறு, பணவீக்கம் அதன் இலக்கிலிருந்து விலகியமைக்காக பாராளுமன்றத்திற்கு அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கும் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறச் செய்வதற்கும் மத்திய வங்கியை தூண்டியது. 2024இன் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டு தொடர்பிலான முதலாவது அத்தகைய அறிக்கை மத்திய வங்கியின் வலைத்தளத்தில் தற்போது கிடைக்கப்பெறுகின்ற அதேவேளை மூன்றாம் மற்றும் நான்காம் காலாண்டு தொடர்பான அறிக்கை நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் வரவிருக்கும் காலத்தில் பொதுமக்களுக்கு கிடைக்கப்படும். மேலும், பணவீக்கமானது மேலே குறிப்பிடப்பட்ட அதே காரணங்களுக்காக 2025இன் முதலாம் காலாண்டுப் பகுதியில் 2 சதவீதப் புள்ளிகளுக்கு மேல் தொடர்ந்தும் இலக்கிற்கு கீழே காணப்பட்டமையினால் 2024 இன் நான்காம் காலாண்டுக்கும் 2025இன் முதலாம் காலாண்டுக்கும் தொடர்புடைய அதனையொத்த அறிக்கையொன்றினை மத்திய வங்கி சமர்ப்பிக்கும். அண்மைய கணிப்புகளின்படி, மத்திய வங்கி, 2025 மார்ச் முதல் பணச்சுருக்க நிலைமைகள் தளரத் தொடங்கியுள்ளதை அவதானித்த வேளையில், இந்த கணிப்புகளை எட்டுவதில் பயன்படுத்தப்படும் தரவு, அனுமானங்கள் மற்றும் தீர்ப்புகளால் ஆதரிக்கப்படும் பொருளாதார நிலைமைகளில் கணிசமான விலகல்கள் இல்லாதிருக்கும் நிலையில், தற்போதைய பணச்சுருக்கம் தாற்காலிகமானதாக இருக்குமெனவும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் ± 2 சதவீதப்புள்ளிகள் என்ற இலக்கிற்குள் திரும்புமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பணவீக்க இலக்கு மீறல்கள் மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் தொடர்பான உலகளாவிய அனுபவங்கள்

பணவீக்க இலக்கு மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் வழிமுறைகளுக்கான உதாரணங்களை உலகெங்கிலும் உள்ள பல்வேறு மத்திய வங்கிகளில் அவதானிக்கலாம். பணவீக்கமானது இலக்கின் ஏதேனும் ஒரு பக்கத்தில் 1 சதவீதத்திற்கு மேல் விலகுமாயின் இங்கிலாந்து வங்கியின் நாணயக் கொள்கைக் குழு, ஆளுநரினால் வேந்தருக்கு எழுதவேண்டுமென இங்கிலாந்து வங்கிச் சட்டம் (1998) ஆணையளிக்கின்றது. 2022இல் ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் உயர்வடைகின்ற வலு விலைகள் காரணமாக ஐக்கிய இராச்சியத்தின் பணவீக்கம் 10 சதவீதத்தை விஞ்சிச்சென்று, ஆளுநர் மூலம் வேந்தருக்கு முக்கிய அறிவிப்புத் தொடரொன்றினை சமர்ப்பிப்பதற்குத் தூண்டியது. அதேபோன்று, நியூசிலாந்து ரிசேர்வ் வங்கிச் சட்டம் 2021, பணவீக்க விலகல்கள் பற்றி விளக்குகின்ற நாணயக் கொள்கைக் குழு பட்டியத்தில் குறிப்பிடப்பட்டவாறு கிரமமான நாணயக்கொள்கை அறிக்கைகளை தேவைப்படுத்துகின்றது. 2022இல் பணவீக்கம் 7 சதவீதத்தை விஞ்சிச் சென்றபோது, பணவீக்க போக்குகள், இலக்கிலிருந்தான விலகல்கள் மற்றும் கொள்கை பதிலிறுப்பு என்பவற்றை விளக்குகின்ற நாணயக் கொள்கை அறிக்கைகளை வெளியிடுமாறு நியூசிலாந்து ரிசேர்வ் வங்கி வேண்டப்பட்டது. பணவீக்கம் தொடர்ச்சியாக மூன்று காலாண்டுகளுக்கு இலக்கிடப்பட்ட வீச்சுகளுக்கு வெளியில் இருக்குமாயின் அரசாங்கத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இந்திய ரிசேர்வ் வங்கிச் சட்டம் 1934 (2016இல் திருத்தப்பட்டது) மத்திய வங்கியை தேவைப்படுத்துகின்றது. உலகளாவிய பணவீக்க உயர்வடைதலுடன் 2022இல் இந்தியாவில் பணவீக்கம் அதன் இலக்கினை விஞ்சிச் சென்றது. இது, இந்திய ரிசேர்வ் வங்கியைக் காரணங்களை விளக்கிச் சீராக்க வழிமுறைகளை எடுத்துரைத்து அரசாங்கத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்குத் தூண்டியது. பெடரல் ரிசேர்வ் மீறல்களை நியாயப்படுத்துவதற்கு சட்டரீதியாக வேண்டப்படாமைக்கு மத்தியிலும், அதன் கொள்கை நடவடிக்கைகள் பற்றி காங்கிரஸுக்கு கிரமமாக அறிக்கையிடுகின்றது. இப்பொறுப்புக்கூறல் வழிமுறைகள் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்வது மாத்திரமின்றி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய வங்கிகளின் முயற்சிகளில் நம்பிக்கையினையும் மீளவலுப்படுத்துகின்றது.

முடிவுக் குறிப்புகள்

விலை உறுதிப்பாட்டைப் பேணுவதற்கும் நாணயக்கொள்கை உருவாக்கத்தில் பொதுமக்களின் நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கும் நாணயக்கொள்கை உருவாக்கத்தில் பொறுப்புக்கூறல் அத்தியாவசியமானதாக விளங்குகின்றது. பணவீக்கத்திற்கு தெளிவான இலக்குகளை நிர்ணயித்தல்,

விலகல்களை விளக்குதல் மற்றும் திருத்த நடவடிக்கைகளை எடுத்தல் என்பன மூலம் மத்திய வங்கிகள் அவற்றின் நம்பகத்தன்மையினை மேம்படுத்தி விலை உறுதிப்பாட்டினைப் பேணி பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கலாம். வெளிநாட்டு அதிர்வுகளை அல்லது உள்நாட்டு கொள்கைரீதியிலான தவறுகளைக் கையாளுகின்ற போது எதுவாக இருப்பினும் மத்திய வங்கிகள் விலையுறுதிப்பாட்டினை அடைவதனையும் பேணுவதனையும் உறுதிசெய்வதற்கு வெளிப்படையாகவும் பதிலளிக்கக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும். இலங்கையில் நடுத்தர கால பணவீக்க எதிர்பார்க்கைகள் பரந்தளவில் 5 சதவீத இலக்குடன் ஒருங்கிணைந்து காணப்படுவது பொருளாதார முகவர்களுக்கு மத்தியில் நாணயக் கொள்கை உருவாக்கம் மீதான நம்பிக்கையினைப் பிரதிபலிக்கின்றது. மத்திய வங்கிச் சட்டத்தில் ஆணையளிக்கப்பட்ட ஆண்டுக்கு இரு முறை வெளிவரும் நாணயக் கொள்கை அறிக்கைகள்

மற்றும் பொறுப்புக்கூறல் வழிமுறைகள் போன்ற தொடர்புட்ப உபாயங்கள், பொதுமக்கள் நம்பிக்கையினை நிறுவுவதில் அத்தியவசியமானதாகக் காணப்படுகின்றது.

உசாத்துணைகள்

1. Adrian, T. and Khan, A. (2019) 'Central Bank Accountability, Independence, and Transparency', IMF Blog, 25 November. Available at: <https://meetings.imf.org/en/IMF/Home/Blogs> (Accessed 30 March 2025).
2. Bank of Canada. (2008) *Monetary Policy Report Summary - October 2008*.
3. Goodhart, C.A.E. (2010) 'The Changing Role of Central Banks', BIS Working Paper No. 326, Bank for International Settlements.
4. Mishkin, F.S. (1997) 'Strategies for Controlling Inflation', In Lowe, P. (ed.), *Monetary Policy and Inflation Targeting*, 21-22 July 1997, Kirribilli. Sydney: Reserve Bank of Australia, pp. 7-38.
5. Reserve Bank of New Zealand. (2011) *Monetary Policy Statement - March 2011*.
6. Rusnok, J. (2018) 'Two Decades of Inflation Targeting in the Czech Republic', *Finance a Uver*, 68(6), pp. 514-517.

